

மா. வெங்கடேசன் மு.க.,ஆ.நி.,இ.க., முதுகலை ஆசிரியர் ( வரலாறு ) அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, அயப்பாக்கம்.  
மேனிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு, மே - 2022  
வரலாறு

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளி

20 X 1 = 20

A	B
1. இ. மதுரா விஜயம்	1. ஈ. கானிங்
2. அ. இளஞ்சேட் சென்னி.	2. அ. ஷெர்ஷா
3. இ. துக்காராம்	3. ஈ. சம்ஹிதைகள்
4. இ.சமனபல சுத்தா	4. ஆ தியோபந்த் இயக்கம்
5. ஆ. ஆதிசங்கரர்	5. அ.ஸ்ரீபெரும்பதூர்
6. ஈ. ஜேம்ஸ் பிரின்செப்	6. அ. பக்சார் போர்
7. அ. காகதிய	7. அ. மாமல்லபுரம்
8. ஆ தியோபந்த் இயக்கம்	8. ஆ. வரலாற்றுக்கு முந்தைய காலம்
9. அ.ஸ்ரீபெரும்பதூர்	9. இ. சதாரா
10. அ.ஷெர்ஷா	10.ஆ. ஆதிசங்கரர்
11. இ. சதாரா	11.ஈ. ஜேம்ஸ் பிரின்செப்
12. ஈ. சம்ஹிதைகள்	12.ஈ. வங்காளம்
13. அ. மாமல்லபுரம்	13.இ.சமனபல சுத்தா
14. ஈ. வங்காளம்	14.அ. காகதிய
15. ஆ 1, 3, 4, 2.	15.ஆ. மலேசியா
16. அ. பக்சார் போர்	16.இ. துக்காராம்
17. ஆ. மலேசியா	17.அ. இளஞ்சேட் சென்னி.
18. அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.	18.இ. மதுரா விஜயம்
19. ஆ. வரலாற்றுக்கு முந்தைய காலம்	19.ஆ. 1, 3, 4, 2.
20. ஈ. கானிங்	20.அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

II. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. வினா எண் 30 க்கு கட்டாயம் விடையளி.

7 X 2 = 14

21. சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் ( ஏதேனும் 2 குறிப்புகள் )

- மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி.
- தொடர் வறட்சி, வெள்ளம், ஆறு தன் போக்கை மாற்றிக் கொண்ட நிகழ்வு, அந்நியர் படையெடுப்பு.

22. ஜென்ட் அவெஸ்தா பற்றி எழுதுக ( ஏதேனும் 2 குறிப்புகள் )

- ஜென்ட் அவெஸ்தா என்பது பாரசீக செளராட்டிர மத நூலாகும்.
- இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளை பற்றிய குறிப்புகள் இந்நூலில் உள்ளன.
- ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிய உதவுகிறது.

23. பண்டமாற்று முறையை விளக்குக ( ஏதேனும் 2 குறிப்புகள் )

- பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள் அனைத்து இடங்களிலும் கிடைக்கவில்லை.
- மூலப்பொருள்களுக்காக சிலர் விலை உயர்ந்த ஆபரணக் கற்களை பண்டமாற்றாக கொடுத்தனர்.
- அம்மூலப் பொருட்கள் உற்பத்தி பொருளாக தயார் செய்யப்பட்டு வேறு பொருட்களுக்காக பண்டமாற்று செய்யப்பட்டன.

24. தராப் பற்றி எழுதுக ( ஏதேனும் 2 குறிப்புகள் )

- ❖ அலாவுதீன் பாமன்ஷா நிர்வாக வசதிக்காக அரசை நான்கு பிரிவுகளாக பிரித்தார்
- ❖ இந்த நிர்வாக பிரிவுகள் தராப்ஸ் எனப்பட்டன
- ❖ அவை : தெளலதாபாத், குல்பர்கா, பீடார், பீரர்.

மா. வெங்கடேசன் மு.க..ஆ.நி..இ.க.. முதுகலை ஆசிரியர் ( வரலாறு ) அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, அயப்பாக்கம்.

25. அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின்

பங்களிப்புகள் யாவை ? ( ஏதேனும் 2 குறிப்புகள் )

- வைணவ சமயத்தில் பிராமணர் அல்லாதோரை இணைத்துக் கொண்டார்.
- வர்ணாசிரம கோட்பாட்டிற்கு வெளியே இருந்தவர்களிடமும் அவர் பக்தி கோட்பாட்டை பரப்பினார்.
- ராமானுஜரின் விசிஷ்டாதத்தை கோட்பாடு செல்வாக்குடன் தனிமரபாக வளர்ச்சி பெற்றது.

26. பாண்டிய அரசின் மீதான மாலிக் கபூரின் படையெடுப்பின் விளைவுகள் ( ஏதேனும் 2 குறிப்புகள் )

- பாண்டிய நாடு அரசு குடும்ப உறுப்பினர்களால் தனித்தனியாக பிரித்து கொள்ளப்பட்டது
- மதுரையில் தில்லி சுல்தானியம் நிறுவப்பட்டது
- சொக்கநாதர் கோவில் இடிக்கப்பட்டு விலை மதிக்க முடியாத பொருள்கள் மாலிக்கபூரால் எடுத்து செல்லப்பட்டன.

27. பக்தி இயக்கத்தில் ரவிதாசின் பங்களிப்பு ? ( ஏதேனும் 2 குறிப்புகள் )

- ❖ ஆன்மீக விடுதலையைப் பெறும் முயற்சியில் ஒற்றுமையை ஊக்குவித்தார்
- ❖ சாதிமுறைக்கும், பாலின பாகுபாட்டிற்கும் எதிராக பேசினார்
- ❖ இவரது பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

28. ஆளுநர் தாமஸ் மன்றோ பற்றி சிறு குறிப்பு வரைக ( ஏதேனும் 2 குறிப்புகள் )

- ❖ இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தி செயலாட்டினார்
- ❖ கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் அதனை எதிர்கால முதலீடாகவே கருதினார்
- ❖ நிர்வாகத்தில் இந்தியர்கள் பெருமளவில் பங்கேற்பதை ஆதரித்தார்.

29. சமூக சீர்திருத்தத்திற்கு இராஜாராம் மோகன்ராயின் பங்களிப்புகள் யாவை ? ( ஏதேனும் 2 குறிப்புகள் )

- ❖ உருவ வழிபாட்டை எதிர்த்து ஒரே கடவுள் கோட்பாட்டை வலியுறுத்தினார்.
- ❖ குழந்தை திருமணம், பர்தாமுறை உடன் கட்டிட ஏறுதல் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
- ❖ சாதி முறையையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தார்.

30. ஆங்கில இராணுவ அதிகாரி நீல் குறித்து குறிப்பு வரைக. ( ஏதேனும் 2 குறிப்புகள் )

- ❖ கான்பூர் படுகொலைக்கு காரணமானவர்களை கொடுமையாக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
- ❖ இதன் விளைவாக கான்பூர் படுகொலைக்குக் காரணமானவர்கள் எனக் கருதப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
- ❖ ஆங்கில அரசால் சென்னை மெளன்ட் ரோட்டில் இவருக்கு சிலை வைக்கப்பட்டது.
- ❖ ராஜாஜியின் காங்கிரஸ் அமைச்சரவை இச்சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தது.

III. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. வினா எண் 40 க்கு கட்டாயம் விடையளி.

7 X 3 = 21

31. ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக ( ஏதேனும் 3 குறிப்புகள் )

- அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியன கைவினை செயல்பாடுகளாகும்.
- ஜாஸ்பர், கிரிஸ்டல், செம்பு, வெண்கலம், சங்கு, சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன் செய்தார்கள்.
- அணிகலன்கள் எண்ணற்ற வடிவமைப்பிலும், வேலைப்பாடுகளுடனும் செய்யப்பட்டன.
- ஹரப்பாவில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

32. ரிக் வேத கால சமூகப் பிரிவுகள். ( ஏதேனும் 3 குறிப்புகள் )

- தாசர்களும், தசயுக்களும் அடிமைகளாக கருதப்பட்டனர். பின்னர் இவர்கள் சூத்திரர்களாக கருதப்பட்டனர்.
- சமூகத்தில் போர்புரிபவர்கள், மத குருமாமர்கள், சாதாரண மக்கள் எனும் பிரிவுகள் தோன்றின.
- ரிக் வேத காலத்தின் இறுதிப்பகுதியில் சூத்திரர் என்போர் தனிப்பட்ட பிரிவினராயினர்.
- தொழில் அடிப்படையில் கால்நடை வளர்ப்போர், வேளாண்மை செய்வோர், சிகை அலங்காரம் செய்வோரும் குறிப்பிடப்படுகின்றனர்.

மா. வெங்கடேசன் மு.க..ஆ.நி..இ.க.. முதுகலை ஆசிரியர் ( வரலாறு ) அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, அயப்பாக்கம்.

33. கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்திற்கான காரணம். ( ஏதேனும் 3 குறிப்புகள் )

- வேளாண் உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் .

34. சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள். ( ஏதேனும் 3 குறிப்புகள் )

திணை	சார்ந்த நிலம்	தொழில்
குறிஞ்சி	மலையும் மலை சார்ந்த பகுதி	வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்
முல்லை	காடும் காடு சார்ந்த இடம்	வேளாண் தொழில் , கால்நடை மேய்த்தல்
மருதம்	வயலும் வயல் சார்ந்த இடம்	வேளாண் தொழில்.
நெய்தல்	கடலும் கடல் சார்ந்த இடம்	மீன் பிடித்தல், உப்பு தொழில்
பாலை	மணலும் மணல் சார்ந்த இடம்	கால்நடை திருட்டு, கொள்ளையடித்தல்

35. இராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என அழைக்கப்படுவது ஏன். ( ஏதேனும் 3 குறிப்புகள் )

- முதலாம் ராஜேந்திரன் தனது கடற்படை மூலம் தென் கிழக்கு ஆசிய நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
- இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீ விஜயத்தை கைப்பற்றியது.
- குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா (கடாரம்) ராஜேந்திரனால் கைப்பற்றப்பட்டது.
- கடாரம் கைப்பற்றதைத் தொடர்ந்து முதலாம் ராஜேந்திரனுக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டம் சூட்டப்பட்டது.

36. மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள். ( ஏதேனும் 3 குறிப்புகள் )

- ❖ செங்குத்தான மலைகள், பள்ளத்தாக்குகள், மலைக் கோட்டைகள் ஆகியன இராணுவ பாதுகாப்புக்கு சாதகமாக இருந்தன.
- ❖ கொரில்லா தாக்குதல் முறை அவர்களின் வலிமையாக இருந்தது.
- ❖ போர்ச்சூழலை கருத்தில் கொண்டு வழிமுறைகளை மாற்றி செயல்படுத்தும் திறனை பெற்றிருந்தனர்.
- ❖ போர்ச் செயல்பாடுகளில் நீண்ட மரபை கொண்டிருந்தனர்.

37. இரட்டை ஆட்சி முறை ( ஏதேனும் 3 குறிப்புகள் )

- ❖ பிரிட்டிஷார் வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளின் திவானி மற்றும் நிஜாமத் பொறுப்பை பெற்றனர்.
- ❖ வரி வசூலிப்பதும், நீதி, நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதும் திவானின் பணியாகும்.
- ❖ இராணுவச் செயல்பாடுகளும், குற்றவியல் நீதி வழங்கலும் நசிமின் கடமையாகும்.
- ❖ பிரிட்டிஷார் திவானி மற்றும் நிசாமத் உரிமை மூலம் உண்மையான அதிகாரத்தை தங்களிடம் வைத்துக் கொண்டு வெற்று நிர்வாகத்தை நவாபிடம் ஒப்படைத்தனர்.

38. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை? ( ஏதேனும் 3 குறிப்புகள் )

- ❖ இந்தியா ஆங்கிலேய முடியரசின் பெயரால் அரசுச் செயலர் மூலம் ஆளப்படும்.
- ❖ இயக்குநர் குழுவும் கட்டுப்பாட்டு வாரியமும் ஒழிக்கப்பட்டன.
- ❖ பதினைந்து உறுப்பினர்கள் கொண்ட இந்தியக் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது.
- ❖ வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும், இணைப்புக் கொள்கையும் கைவிடப்பட்டது.

39. சுவாமி விவேகானந்தர் ( ஏதேனும் 3 குறிப்புகள் )

- ❖ இராமகிருஷ்ண பரமஹம்சரின் புகழ்மிக்க சீடர் ஆவார்.
- ❖ நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று குறிக்கப்படுகின்றார்.
- ❖ சிகாகோ நகரில் நடைபெற்ற புகழ் பெற்ற உலகச் சமய மாநாட்டில் பங்கேற்றார்.
- ❖ அவருடைய கல்வியறிவும், பேச்சாற்றலும், ஆன்மீகத் தோற்றமும் அவருக்கு நாடு முழுவதும் சீடர்களை உருவாக்கியது.

மா. வெங்கடேசன் மு.க..ஆ.நி..இ.க.. முதுகலை ஆசிரியர் ( வரலாறு ) அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, அயப்பாக்கம்.

40. தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கீழடி அகழாய்வு

குறித்த சிறுகுறிப்பு வரைக. ( ஏதேனும் 3 குறிப்புகள் )

- ❖ தமிழ்-பிராமி எழுத்து பொறிப்புகள் கொண்ட பாளை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
- ❖ நூல் நூற்கப் பயன்படும் 180 க்கும் மேற்பட்ட தக்களிகள் கண்டெடுக்கப்பட்டன.
- ❖ ரோம் நாட்டின் அரிட்டைன் வகையிலான சிகப்பு வண்ணப் பாளை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
- ❖ தங்கம், இரும்பு, ஆணிகள் மற்றும் கத்திகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
- ❖ சுடுமண்ணாலான மனித, விலங்குகளின் உருவங்கள், சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.

IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி

7 X 5 = 35

41. அ. திட்டமிடப் பட்ட நகரங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ பற்றி எழுதுக ? ( ஏதேனும் 5 குறிப்புகள் )

ஹரப்பா

- அரண்களால் பாதுகாக்கப்படும் தன்மை, நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள் கழிவு நீர் வசதி ஆகியன குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
- ஹரப்பா மக்கள் கட்டுமானத்திற்கு சுட்ட மற்றும் சுடாத செங்கற்களையும், கற்களையும் பயன்படுத்தினார்.
- நகரங்கள் சட்ட வடிவமைப்பை கொண்டிருந்தன, வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை கொண்டிருந்தன.
- வீடுகள் சுடாத செங்கற்களாலும் கழிவு நீர் வசதிகள் சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டன.

மொகஞ்சதாரோ

- மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரமாகும்.
- கோட்டைப் பகுதி, தாழ்வான பகுதி என இரு வேறுபட்ட பகுதிகளாக இரு காணப்பட்டது.
- வீடுகளில் சுட்ட செங்கற்களால் தளம் அமைக்கப்பட்ட குளியலறையும் சரியான கழிவுநீர் வடிகாலும் இருந்தன.
- மொகஞ்சதாரோவில் ஒரு கட்டிடம் சேமிப்புக் கிடங்காக அடையாளம் காணப்படுகிறது.

41. ஆ. இந்தியாவில் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் ? ( ஏதேனும் 5 குறிப்புகள் )

- சமஸ்கிருதம் பௌத்தத்தில் பின்பற்றப்பட்டதால் பாமர மக்களுக்கும் பௌத்தத்திற்கும் இடையே இடைவெளி உருவானது.
- ஹர்ஷவர்த்தனருக்கு பிறகு பௌத்தம் அரசு ஆதரவை இழந்தது.
- பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீக வாதிகளான ராமானுஜர், ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலை நாட்டினர்.
- ஹூனர்களின் படையெடுப்பு பௌத்தத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
- ஹூன ஆட்சியாளர்களான தோரமணர், மிகுரகுலர் ஆகியோர் பௌத்தர்களின் மீது ஆழமான வெறுப்பைக் கொண்டிருந்தனர்.
- இராஜபுத்திரர்கள் பௌத்த மதத்தினரை துன்புறுத்துவதிலும், கொல்வதிலும் ஈடுபட்டனர்.
- அரேபிய, துருக்கிய படையெடுப்புகள் பௌத்த துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி திபெத், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் அடைக்கலம் தேட வைத்தன.

42. அ. பல்லவரின் வணிகம் மற்றும் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவரி ? ( ஏதேனும் 5 குறிப்புகள் )

- தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர்.
- மேற்கு கடற்கரையில் மேலை நாடுகளுடனான வாணிபத்தில் அரேபிய வணிகர்கள் முன்னிலை வகித்தனர்.
- மாமல்லபுரம் ஒரு முக்கியத் துறைமுகமாக விளங்கியது.
- வெளிநாட்டு வணிகத்தில் நறுமணப் பொருட்கள், பருத்தி ஆடைகள், விலை உயர்ந்த கற்கள், இடம் பெற்றன.
- ஜாவா, சமத்ரா, கம்போடியா, இலங்கை, சீனா, மியான்மர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- மேலை நாடுகளுடனான வாணிபத் தொடர்பு அரேபியாவின் வழியே நடைபெற்றது.
- மாமல்லபுரத்திலும், நாகப்பட்டினத்திலும் கப்பல் தளங்களை கட்டினர்.

42. ஆ. பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக. ( ஏதேனும் 5 குறிப்புகள் )

- ❖ பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்.

மா. வெங்கடேசன் மு.க.,ஆ.நி.,இ.க., முதுகலை ஆசிரியர் ( வரலாறு ) அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, அயப்பாக்கம்.

- ❖ இறைவனுடைய அருளைப் பெற அர்ப்பணிப்பை வற்புறுத்தினர்.
- ❖ குருவானவர் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும் என்றனர்.
- ❖ உலக சகோதரத்துவம் எனும் கொள்கையைப் போதித்தனர்.
- ❖ உருவ வழிபாட்டைவிமர்சனம் செய்தனர்.
- ❖ ஆழ்ந்த பக்தியுடன் பாடல்கள் பாடவேண்டுமென வலியுறுத்தினர்.
- ❖ சடங்குகள் , சம்பிரதாயங்கள் , புனித யாத்திரைகள், விருந்துகள், சாதிமுறை ஆகியவற்றைக் கண்டனம் செய்தனர்.

43. அ. சிவாஜியின் இராணுவ வெற்றிகள் : ( ஏதேனும் 5 குறிப்புகள் )

- ❖ தோர்னா கோட்டையை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றினார்.
- ❖ ராய்கர் கோட்டையை கைப்பற்றி மீண்டும் முழுமையாக அதனைக் கட்டினார்.
- ❖ சதாரா மாவட்டத்தில் ஜாவ்லி என்ற இடத்தைக் கைப்பற்றினார். இந்த வெற்றியால் அவர் மராத்தியரின் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
- ❖ வடக்கு கொங்கணம் மீது போர் தொடுத்து கல்யாண், பிவாண்டி, மாகுலி கோட்டைகளைக் கைப்பற்றினார்.
- ❖ மராத்தியப் படைகள் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து பன்ஹலா கோட்டையை கைப்பற்றின.
- ❖ சிவாஜியை வீழ்த்துவதற்காக ராஜா ஜெய்சிங் தலைமையில் ஒரு இராணுவத்தை ஒளரங்கசீப் அனுப்பினார்.
- ❖ 1665 ஜூன் மாதம் புரந்தர் கோட்டையைப் முகலாய படைகள் சுற்றி வளைத்தன.
- ❖ புரந்தர் உடன்படிக்கையின்படி சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.

43. ஆ. வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணைப் படைத் திட்டத்தினைப் பற்றி விவரி. (ஏதேனும் 5 குறிப்புகள்)

- ❖ கூட்டணிக்குள் வரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்தப் படைகளை கலைக்க வேண்டும்.
- ❖ பிரிட்டிஷ் படைகளை ஏற்பதோடு பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரை ஸ்தானிகராக ஏற்க வேண்டும்.
- ❖ பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்புச் செலவை ஏற்கவேண்டும்.
- ❖ பிற ஜரோப்பிய நாடுகளுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவேண்டும்.
- ❖ பிரெஞ்சு நிர்வாகத்தோடு தொடர்பு இருக்கக்கூடாது.
- ❖ பிரிட்டிஷார் அனுமதியில்லாமல் மற்றஜரோப்பியரைபணியிலமர்த்தக்கூடாது.
- ❖ பிற இந்திய அரசுகளோடு கம்பெனியின் அனுமதியில்லாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது.
- ❖ எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடக்கூடாது.

44. அ. சங்க காலம், சங்க காலத்தைத் தொடர்ந்து உடனடியாக வந்த காலத்தை சேர்ந்த வணிகர்கள் மற்றும் தொலைதூர வணிகம் பற்றி விளக்குக ? ( ஏதேனும் 5 குறிப்புகள் )

- தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து வாணிபத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாத்தன், நிகம போன்ற சொற்கள் காணப்படுகின்றன.
- உப்பு வணிகர்கள் உமணர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மாட்டு வண்டிகளில் குடும்பத்தோடு வணிக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- சாத்து எனும் சொல் இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கிறது.
- ரோமப் பேரரசு, தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்ற தொலைதூரத்தில் அமைந்துள்ள நாடுகளோடும் வாணிபம் நடைபெற்றதை தொல் பொருள் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
- தென்னிந்திய கடற்கரைகள் கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் கடல் வழிப் பாதையில் அமைந்திருந்ததால் கடல் கடந்த வாணிபம் சிறப்பாக நடைபெற்றது.
- பண்டைய தமிழக துறைமுகங்களில் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய அம்போரா ஜாடி, கண்ணாடிப் பொருட்கள் கடல் கடந்த வாணிபத்தை சுட்டுகிறது.

44. ஆ. வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக ? ( ஏதேனும் 5 குறிப்புகள் )

- எழுத்து முறை தோன்றுவதற்கு முந்தைய கால கட்டம் வரலாற்றுக்கு முந்தைய காலம் ஆகும்.
- ஆப்பிரிக்காவில் தோன்றி அங்கிருந்து இடம் பெயர்ந்த மனித இனம் ஹோமோ எரக்டஸ் ஆகும்.

மா. வெங்கடேசன் மு.க..ஆ.நி..இ.க.. முதுகலை ஆசிரியர் ( வரலாறு ) அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, அயப்பாக்கம்.

- எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் கற்காலம், வெண்கலக்காலம், இரும்புக்காலம் என பிரிக்கப்படுகிறது.
- வரலாற்றுக்கு முந்தையக் காலம் பழையகற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் என பிரிக்கப்படுகிறது.
- பழைய கற்காலம் கீழ் பழங்கற்காலம், இடைப் பழங்கற்காலம், மேல் பழங்கற்காலம் என பிரிக்கப்படுகிறது.
- மனிதர்கள் புதிய கற்காலக் கட்டத்தில்தான் விலங்குகளையும், தாவரங்களையும் வளர்க்க கற்றுக் கொண்டார்கள்.
- பாறைப்படிவியல் ஆய்வுகள், காலவரிசை, கற்கருவிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்பண்பாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

45. அ. 1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கான காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும். ( ஏதேனும் 5 குறிப்புகள் )

காரணங்கள்:

- ❖ ஆங்கிலேயரால் பதவியோ, சொத்தோ பறிக்கப்பட்டவர்கள், வறுமையின் கோரப்பிடயில் சிக்கியிருந்தனர்.
- ❖ சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் தங்களது நெற்றியில் அணிந்த குறியீடுகள் தடை செய்யப்பட்டன.
- ❖ சிப்பாய்கள் தங்கள் மீசையை ஒரே மாதிரியாக பொருந்தும்படி வெட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.
- ❖ மிருகத் தோலால் ஆன தலைப்பாகையை அறிமுகப்படுத்தியது வேலூர் புரட்சிக்கான உடனடி காரணமாக அமைந்தது.

போக்கு:

- ❖ வேலூர் கோட்டையின் முதலாம் ரெஜிமெண்டின் படைவீரர்கள் ஆயுத கிடங்கை கைப்பற்றி ஐரோப்பியர்களை கொல்லும் செயலில் இறங்கினர்.
- ❖ துப்பாக்கி சத்தம் கேட்டு விசாரிக்க சென்ற மேஜர் ஆம்ஸ்டராங் கொல்லப்பட்டதால் மேஜர் கூட்ஸ் கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் அனுப்பினார்.
- ❖ ஆற்காடு படை முகாமிலிருந்து புறப்பட்ட கில்லெஸ்பி கோட்டைக்குள் நுழைந்து கிளர்ச்சியாளர்களை இரக்கமின்றி கொன்றார்

45. ஆ. இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக. ( ஏதேனும் 5 குறிப்புகள் )

- ❖ சமூகப் பொருளாதார ரீதியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினர்.
- ❖ அரசுப் பணிகளில் அவர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்றனர்.
- ❖ பொதுச் சாலைகளைப் பயன்படுத்துதல், தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடைகள் அணிவது போன்ற சமூக உரிமைகளுக்காக போராடினர்.
- ❖ தங்களது உறைவிடப் பள்ளிகளில் அனாதைக் குழந்தைகளையும் ஆதரவற்றோரையும் தங்க வைத்து கல்வி வழங்கினர்.
- ❖ பஞ்சங்களின் போது நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
- ❖ தங்குமிடம் வழங்கி உதவி செய்யும்போது மக்களை மதமாற்றம் செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
- ❖ கிராமப்புறங்களில் வாழும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழை மக்களுக்குக் கல்வி வழங்கினர்.
- ❖ மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் கிறித்துவ சமய நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்தன .

46. அ. பொ. ஆ.மு ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள் யாவை ? ( ஏதேனும் 5 குறிப்புகள் )

- அரசருவாக்கமும், வேத மதத்தின் கடுமையும் மக்களின் சிந்தனை மற்றும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தின.
- பிரதேச அடையாளங்களின் தோற்றம் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை உந்தி தள்ளியது.
- மேட்டுக்குடி மக்கள் ஏற்கெனவே நிலவிய சமூக அமைப்பை எதிர்த்து வைதீக மதங்களை நோக்கி சென்றனர்.
- வேதமதம் முழுமையாக நிறுவன மயமாகியிருக்கவில்லை.
- நகரமயமாக்கம், வணிக விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக வணிகர்கள், சேத்கள் போன்ற புதிய வர்க்கம் உருவானது.
- இவர்கள் தங்கள் பொருளாதார நிலைக்கு இணையான சமூக தகுதியை கோரினர்.
- ஆசிரமங்களால் பிரிக்கப்பட்ட வாழ்க்கை முறை பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது. மற்ற பிரிவினருக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டது.

மா. வெங்கடேசன் மு.க.,ஆ.நி.,இ.க., முதுகலை ஆசிரியர் ( வரலாறு ) அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, அயப்பாக்கம்.

47. அ. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குடிமை மற்றும் நீதி நிர்வாகங்களில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களைப் பற்றி எழுதுக. ( ஏதேனும் 5 குறிப்புகள் )
- ❖ காரன்வாலிஸ் திறமை வாய்ந்தவர்களையும் நேர்மையானவர்களையும் பணியமர்த்த வழிவகை செய்தார்.
  - ❖ ஒவ்வொரு மாவட்டமும் தானாக்களாகப் (காவல் வட்டம்) பிரிக்கப்பட்டது.
  - ❖ ஒவ்வொரு தானாவும் இந்தியர் ஒருவரால் வகிக்கப்பட்ட தரோகா என்ற பதவியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது.
  - ❖ குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டன.
  - ❖ நீதித்துறையின் உச்சங்களாக சதர் திவானி அதாலத்தும், சதர் நிஜாமத் அதாலத்தும் திகழ்ந்தன.
  - ❖ இவற்றின் கீழ் நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தா, தக்காணம், மூர்ஷிதாபாத், பாட்னாஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.
  - ❖ ஒவ்வொரு மாவட்டத்திலும் பெருநகரிலும் ஓர் நீதிமன்றம் அமைந்தது.
  - ❖ அவற்றின் கீழ் இந்திய நீதிபதிகளைக் கொண்ட முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கின.
  - ❖ சீரியல் (சிவில்) வழக்குகளில் இஸ்லாமியச் சட்டங்கள் பின்பற்றப்பட்டன.
  - ❖ குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவரின் சமயப் பின்னணியினைப் பொறுத்து இந்து சட்டமும், இஸ்லாமிய சட்டமும் பின்பற்றப்பட்டன.

47. ஆ. பாபரின் வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் ஐந்திணை காலக்கோட்டில் வரைந்து காட்டுக. ( ஏதேனும் 5 குறிப்புகள் )

1483 - பாபர் பிறப்பு

1494 - பாபர் பர்கானாவின் பேரரசராக முடிசூட்டினார்

1504- பாபர் காபூலை கைப்பற்றினார்.

1513 - பாபர் சாமர்கண்டை விட்டு வெளியேறுதல்

1520 - பாபர் பதக்காணை தாக்குதல்.

1522 - பாபர் காந்தகாரை தாக்குதல்.

1524 - பாபர் லாகூருக்கு பயணம் மேற்கொள்ளல்

1525 - பாபர் பஞ்சாபை கைப்பற்றினார்.

1526 - முதல் பாணிபட் போர்

1527 - கான்வா போர்

1528 - சந்தேரிப் போர்

1529 - காக்கரா போர்

1530 - பாபர் மரணம்